

Archean Chemical Industries Limited CIN: L24298TN2009PLC072270 Regd Office: No.2, North Crescent Road, T Nagar, Chennai - 600 017 Statement of Unaudited Financial Results for the Quarter and Nine Months ended 31st December, 2023 (Rs. in Lakhs)													
Sl. No.	Particulars	Standalone						Consolidated					
		Quarter ended 31, 2023 Unaudited	Quarter ended September 30, 2023 Unaudited	Quarter ended December 31, 2022 Unaudited	Nine Months ended December 31, 2023 Unaudited	Nine Months ended December 31, 2022 Unaudited	Year ended March 31, 2023 Audited	Quarter ended 31, 2023 Unaudited	Quarter ended September 30, 2023 Unaudited	Quarter ended December 31, 2022 Unaudited	Nine Months ended December 31, 2023 Unaudited	Nine Months ended December 31, 2022 Unaudited	Year ended March 31, 2023 Audited
1.	Total Income from Operations	42,272.14	30,204.38	37,258.70	107,906.29	109,429.09	148,524.48	42,186.54	30,165.65	37,239.65	107,754.52	109,363.10	148,433.72
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	13,593.28	8,771.18	13,145.09	34,906.91	33,068.92	51,307.87	13,512.58	8,729.38	13,117.94	34,746.42	32,965.82	51,167.60
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	13,593.28	8,771.18	13,145.09	34,906.91	33,068.92	51,307.87	13,512.58	8,729.38	13,117.94	34,746.42	32,965.82	51,167.60
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	10,219.12	6,634.69	9,828.48	26,270.90	24,683.32	38,365.38	10,152.79	6,600.06	9,806.07	26,138.47	24,604.97	38,255.92
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	10,220.02	6,615.37	9,835.70	26,245.42	24,684.82	38,393.90	10,153.69	6,580.74	9,813.29	26,112.99	24,606.47	38,284.44
6.	Paid up Equity Share Capital (Face value of Rs. 2 each)	2,467.94	2,461.06	2,461.06	2,467.94	2,461.06	2,461.06	2,467.94	2,461.06	2,461.06	2,467.94	2,461.06	2,461.06
7.	Reserves (excluding Revaluation Reserve)	-	-	-	-	-	140,790.85	-	-	-	-	-	-
8.	Earnings per Share (of ₹ 2/- each)(not annualised)	8.30	5.39	8.77	21.34	23.24	34.76	8.24	5.36	8.75	21.23	23.16	34.66
	Basic	8.30	5.39	8.77	21.34	23.24	34.76	8.24	5.36	8.75	21.23	23.16	34.66
	Diluted	8.29	5.37	8.73	21.32	23.20	34.69	8.23	5.34	8.71	21.21	23.13	34.59

Notes :

- The Standalone and Consolidated financial results for the Quarter and Nine Months ended December 31, 2023 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors in their respective meeting held on 03rd February, 2024.
- The above is an extract of the detailed format of financial results for the Quarter and Nine Months ended December 31, 2023, filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended from time to time. The full format of financial results for the Quarter and Nine Months ended December 31, 2023 are available on the Stock Exchanges websites (www.nesindia.com and www.bseindia.com) and on the Company's website (www.archeanchemicals.com).
- The Board of Directors have declared a second interim dividend of Re.1 per equity Share of Rs. 2/- each for the financial year ending March 31, 2024 amounting to Rs.12.34 Crores. The record date for payment of interim dividend is fixed as February 14, 2024.
- Previous year / period figures have been regrouped wherever necessary.

For and on behalf of the Board of Directors of Archean Chemical Industries Limited
Managing Director

ANDHRA PRADESH POWER DEVELOPMENT COMPANY LIMITED
E-PROCUREMENT NOTIFICATION

APPDCL invites Tenders for the following Service/Supplies at SDSTPS through APGENCO e-procurement platform for the year 2023-24.

1.	610001468	Providing Insurance coverage to SDSTPS for one year i.e., from 00:00 Hrs on 01.04.2024 to 24:00 Hrs on 31.03.2025 on Reverse Tendering Process through APGENCO e-Procurement platform.
2.	610001473	Supply of Hydraulics USA/Japan make SWRO membranes required for WTP, Stage-I of SDSTPS.

For Further details, please visit: www.apgenco.gov.in OR <https://etender.apgenco.gov.in/>

Sd/-
CHIEF GENERAL MANAGER

Ro.No. 2666/PL/ADVT/11/2021-22, Date- 02.02.2024

SHRIRAM HOUSING FINANCE LIMITED

Reg.Off: Office No.123, Angappa Naicken Street, Chennai-600001
Branch Office: Srinivas Tower, First Floor, Cenatoph Road Alwarpet, Chennai - 600018 Website: www.shriramhousing.in

PHYSICAL POSSESSION NOTICE

Whereas, The undersigned being the Authorised Officer of Shriram Housing Finance Limited (SHFL) under the provisions of the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (said Act) and in exercise of powers conferred under Section 13(12) of the said Act read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 (said Rules) issued demand notices to the Borrowers details of which are mentioned in the table below to repay the amount mentioned in the said demand notices. The Borrowers having failed to repay the amount, notice is hereby given to the Borrowers and the public in general that the undersigned has taken Physical possession of the property described herein below in exercise of powers conferred on him/her under Section 13(4) of the said Act read with rule 8 of the said Rules, on this **1st Day of February 2024**.

The Borrower in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealing with the property will be subject to the charge of Shriram Housing Finance Ltd. for an amount as mentioned herein below with interest thereon.

Borrower's Name & Address	
Mr. Benjamin P (Borrower/Applicant) No 39/74D, Kadaivilai, Tirukurichi PO, Near Temple, Vilavancode Nagarcoil - 629168	
Also at: Benjamin Construction works Old No. 39/3B New No. 39/74D, Near Temple, Thickerichi, Vilavancode, Nagarcoil - 629168	
Also At: Old SF No.14, New SF No.835/7 of Pacode Village, Vilavancode TK, Marthandam SRO, Kaniyakumari District - 629165	
Mrs. Jancy Y (Co-borrower/Co-Applciant) No 39/74D, Kadaivilai, Tirukurichi PO, Near Temple, Vilavancode Nagarcoil - 629168	
Also At: Old SF No.14, New SF No.835/7 of Pacode Village, Vilavancode TK, Marthandam SRO, Kaniyakumari District - 629165	

Amount due as per Demand Notice	Description of Property
Rs.1205908/- (Rupees Twelve Lak five thousand nine hundred and eight Only) in respect of Loan Account No. SBTHNGC0000260 and Rs. 830870/- (Rupees Eight Lak Thirty thousand eight hundred and seventy Only) in respect of the loan account No. STUHNGC0000304as on 06.11.2023	All that piece and parcel of Land measuring an extent of 2.400 cents comprised in Old SF No. 14, New SF No.835/7 of Pacode B Village, Vilavancode TK, Marthandam SRO, Kaniyakumari Dt land being bounded South by-Raveendran Property North by-Selvaraj Property West by-Road East by-Raveendran Property With all easements Rights and Pathway

The borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

Place: Nagarcoil
Date: 01-02-2024

Sd/- Authorised Officer
Shriram Housing Finance Limited

Gujarat Alkalies and Chemicals Limited
(An ISO Certified Company) (Promoted by Govt. of Gujarat)
Regd. Office: P.O. Ranoli - 391 350, Dist. Vadodara (Gujarat) INDIA.
CIN : L24110GJ1973PLC002247 | E Mail : investor_relations@gacil.co.in; cosec@gacil.co.in | Website : www.gacil.com

EXTRACT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER, 2023

Sr. No.	Particulars	Standalone						Consolidated					
		Quarter Ended 31/12/2023 (Unaudited)	Quarter Ended 31/12/2022 (Unaudited)	Quarter Ended 31/12/2021 (Unaudited)	Year Ended 31/12/2022 (Audited)	Quarter Ended 31/12/2023 (Unaudited)	Quarter Ended 31/12/2022 (Unaudited)	Quarter Ended 31/12/2021 (Unaudited)	Year Ended 31/12/2022 (Audited)	Quarter Ended 31/12/2023 (Unaudited)	Quarter Ended 31/12/2022 (Unaudited)	Quarter Ended 31/12/2021 (Unaudited)	Year Ended 31/12/2022 (Audited)
[1]	[2]	[3]	[4]	[5]	[6]	[7]	[8]	[9]	[10]	[11]	[12]		
1	Total Income from Operations	92,090	1,12,279	2,80,501	3,37,838	4,51,650	92,090	1,12,279	2,80,501	3,37,838	4,51,650		
2	Net Profit for the period before Tax	(9,525)	18,380	(11,847)	70,573	86,119	(12,251)	15,702	(19,812)	58,050	69,511		
3	Net Profit for the period after Tax	(8,786)	11,395	(11,100)	46,381	57,570	(11,512)	8,717	(19,065)	33,858	40,962		
4	Total Comprehensive Income for the period [Comprising profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	4,411	7,590	13,016	43,985	47,944	1,685	4,912	5,051	31,462	31,336		
5	Equity Share Capital (Face value per share Rs.10/-)	7,344	7,344	7,344	7,344	7,344	7,344	7,344	7,344	7,344	7,344		
6	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of previous year	-	-	-	-	6,23,702	-	-	-	-	-	6,06,578	
7	Earning Per Equity Share (of Rs. 10/- each) : (Before Other Comprehensive Income) (Not Annualised)												
a)	Basic (in Rs.)	(11.96)	15.52	(15.11)	63.16	78.39	(15.68)	11.87	(25.96)	46.10	55.78		
b)	Diluted (in Rs.)	(11.96)	15.52	(15.11)	63.16	78.39	(15.68)	11.87	(25.96)	46.10	55.78		

Notes :

- The above financial results have been prepared in accordance with the Indian Accounting Standards (Ind AS) specified under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules.
- The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at their respective meetings held on 3rd February, 2024.
- In accordance with the requirements of Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015, the Statutory Auditors have carried out a limited review of the financial results for the quarter and nine months ended 31st December, 2023
- Other Income includes:

Particulars	Quarter Ended			Nine Months Ended			Year Ended		
	31/12/2023 (Unaudited)	30/09/2023 (Unaudited)	31/12/2022 (Unaudited)	31/12/2023 (Unaudited)	31/12/2022 (Unaudited)	31/03/2023 (Unaudited)	31/12/2023 (Unaudited)	31/03/2023 (Unaudited)	
Dividend Income	-	4,102	147	4,347	1,880	1,880			
Interest on Income Tax refund	173	1,250	-	1,423	-	60			
Insurance claim	-	1,058	-	1,058	-	-			

- Current Tax for quarter and nine months ended December 31, 2023 includes current tax adjustment of earlier years of Rs.81 lakhs and Rs.89 lakhs respectively. Deferred Tax for quarter and nine months ended December 31, 2023 includes recognition of MAT credit entitlement of Rs.658 lakhs for financial year ended March 31, 2023 determined based on Income Tax Return for A.Y. 2023-24 filed during current quarter.
- Cyclone Biparjой hit the coasts of Gujarat in June-23 quarter, which has adversely affected wind farms of the Company. The assessment/insurance survey of damage/loss to the assets is long drawn process and is still undergoing. The damage/loss to the assets will be known upon completion of said assessment/insurance survey. The assets of the wind farms are adequately insured.
- The Company's operations fall under single segment namely "Chemicals" as per Ind AS - 108 "Segment Reporting".
- Corresponding figures of the previous period / year have been regrouped and rearranged to make them comparable, wherever necessary.
- The Consolidated Financial Results includes result of 60% equity Joint Venture company- GACL-NALCO Alkalies & Chemicals Pvt. Ltd
- The above is an extract of the detailed format of Quarterly and Nine Months Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results for the third quarter and nine months ended on 31st December, 2023 are available on the Stock Exchanges website www.bseindia.com & www.nseindia.com and Company's website www.gacil.com

By Order of the Board
Sd/-
Swaroop P. IAS
Managing Director
DIN No.: 08103838

SHRIRAM HOUSING FINANCE LIMITED

Head Office: Level -3, Wockhardt Towers, East Wing C-2 Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai 400 051; Tel: 022 4241 0400, 022 4060 3100 ; Website: <http://www.shriramhousing.in>
Reg. Off: Office No.123, Angappa Naicken Street, Chennai-600 018
Branch Office: Srinivas Tower | First Floor | Cenatoph Road | Thenampet| Chennai - 600018

APPENDIX-IV-A [SEE PROVISION TO RULE 8(6)] SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES

E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with provision to Rule 8 (6) of the Security Interest (Enforcement) Rules, 2002.

Notice is hereby given to the public in general and in particular to the Borrower/s and Guarantor/s that the below described immovable properties mortgaged/ charged to Shriram Housing Finance Limited, the Physical possession of which have been taken by the Authorized Officer of Shriram Housing Finance Limited, will be sold on "As is where is", "As is what is" and "Whatever there is" basis in e-auction on 07th March 2024 between 11 a.m. to 01.00 p.m. for recovery of the balance due to Shriram Housing Finance Limited from the Borrowers and Guarantors, as mentioned in the table. Details of Borrowers and Guarantors, amount due, Short Description of the immovable property and encumbrances known thereon, possession type, reserve price and earnest money deposit & increment are also given as:

Name of Borrowers/ Co-Borrowers/ Guarantors/Mortgagors	Date & Amount of 13(2) Demand Notice	Reserve Price (Rs.) & Bid Increment	Earnest Money Deposit Details (EMD) Details.	Date & Time of Auction	Contact Person and Inspection date
1. Mr. Manikandan K (Borrower/Applicant) S/o Kumar No. 7/125A, Pillayar Koil Street, 4th Cross Street, Edapalayam Alamy, Chennai - 600 052 Also At: Mr. Manikandan K M/s Sri Sakthi Auto Electrical No. 1/2607, TH Road, Gandhi Nagar Chennai - 600 052	11th August, 2023 Rs. 18,16,813/- (Rupees Eighteen Lakhs Sixteen Thousand Eight Hundred and Thirteen only) in respect of Loan Account No. SHLHCHN0002	Rs. 19,50,000/- (Rupees Nineteen Lakhs Fifty Thousand Only) Bid Increment Rs. 20,000/- and in such multiples Earnest Money Deposit (EMD) (Rs.) Rs. 1,95,000/- (Rupees One Lakh Ninety Five Thousand Only)	EMD amount to be deposited by way of RTGS/ NEFT to the account details mentioned herein below: BANK NAME- AXIS BANK LIMITED BRANCH- BANDRA KURLA COMPLEX, MUMBAI BANK ACCOUNT NO- Current Account No. 911020045677633 I F S C O D E - UTIB0000230	7th March 2024 Time: 11.00 a.m. to 01.00 p.m.	PD customer care number 022 - 40081572. Singh S +918428648685 James Clement +917200281906 Property Inspection Date: 06th March 2024 Time 11.00 a.m. to 04.00 p.m

Description of Property

All that piece and parcel of Land and building, bearing Plot No.59, Comprised S.Nos. 23/1B4, 23/2A2, New S.No.309/18 as per Patta New S.No. 309/18B Measuring with to an extent of 1200 Sq Ft Situated at Roja Nagar, Puzhuthivakkam Village, Maduranthagam Taluk, kancheepuram District and bounded on the North by : Plot No.58, South by : Plot No. 60, East by : Semparuthi Street, West by : Plot No.30

Measuring : East to West on the Northern side : 60 Feet, East to West on the Southern side : 60 Feet, North to South on the Eastern side : 20 Feet, North to South on the Western side : 20 Feet

Situated within the Sub Registration District of Maduranthagam the Registration District of Kancheepuram

North of : Othavada Street, West of : 1 Meter or 3 1/4 Feet wide Lane, South of : M.Shanmugam remaining Property, East of : Ponnambalam House Comprised in T.S.No.92 & T.S.No. 107

For detailed terms and conditions of the sale, please refer to the link <http://shriramhousing.in/e-auction-Residential.php> provided in the Shriram Housing Finance Limited website.

Place : Maduranthagam
Date : 05-02-2024

Sd/- Authorised Officer
Shriram Housing Finance Limited

**FORM A
PUBLIC ANNOUNCEMENT**
(Under Regulation 6 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)
FOR THE ATTENTION OF THE CREDITORS OF ANANYA WOOD PVT LTD

RELEVANT PARTICULARS	
1. Name of corporate debtor	Ananya Wood Pvt Ltd
2. Date of incorporation of corporate debtor	18/11/2005
3. Authority under which corporate debtor is incorporated / registered	Roc-Kolkata
4. Corporate Identity No. / Limited Liability Identification No. of corporate debtor	U20200WB2005PTC106200
5. Address of the registered office and principal office (if any) of corporate debtor	"Raikva", 3A, Ram Mohan Mullick Garden Lane 4th Floor, Room No.10, P.S.-Belaghata, Kolkata- 700010
6. Insolvency commencement date in respect of corporate debtor	02/02/2024
7. Estimated date of closure of insolvency resolution process	31/07/2024
8. Name and registration number of the insolvency professional acting as interim resolution professional	Anil Agarwal IBBI Reg No. : IBBI/PA-001/IP-P00270/2017-2018/10514
9. Address and e-mail of the interim resolution professional, as registered with the Board	Unit No. 508, 5th Floor, 1865 Rajdanga Main Road, Kolkata, West Bengal, 700107 Email- anil@avbassociates.co.in
10. Address and e-mail to be used for correspondence with the interim resolution professional	Office- Mousumi Co. Op. Housing Society, Ground Floor, 15B, Ballygunge Circular Road, Kolkata- 700019 Email id- ananyawood.ibc@gmail.com
11. Last date for submission of claims	16/02/2024
12. Classes of creditors, if any, under clause (b) of sub-section (6A) of section 21, ascertained by the interim resolution professional	N/A
13. Names of Insolvency Professionals identified to act as Authorized Representative of creditors in a class (Three names for each class)	N/A
14. (a) Relevant Forms and (b) Details of authorized representatives are available at:	(a) https://www.ibbi.gov.in/home/downloads (b) NA

Notice is hereby given that the National Company Law Tribunal has ordered the commencement of a corporate insolvency resolution process of the Ananya Wood Pvt Ltd on 02/02/2024. The creditors of Ananya Wood Pvt Ltd, are hereby called upon to submit their claims with proof on or before 16/02/2024 to the interim resolution professional at the address mentioned against entry No. 10. The financial creditors shall submit their claims with proof by electronic means only. All other creditors may submit the claims with proof in person, by post or by electronic means. A financial creditor belonging to a class as listed against the entry No. 12, shall indicate its choice of authorized representative from among the three insolvency professionals listed against entry No. 13 to act as authorized representative of the class [specify class] in Form CA. Submission of false or misleading proofs of claim shall attract penalties.

Sd/-
Anil Agarwal
IRP - Ananya Wood Pvt Ltd
Regn. No. - IBBI/PA-001/IP-P00270/2017-2018/10514
Date: 05.02.2024

Shriram Finance Limited

Head Office: Level-3, Wockhardt Towers, East Wing C-2 Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai 400 051; Tel: 022 4241 0400, 022 4060 3100 ; Website: <http://www.shriramfinance.in> Registered Off.: Sri Towers, Plot No.14A, South Phase Industrial Estate, Guindy, Chennai 600 032. Branch Off: No 13 , Meenakshi Towers, Rajamannar Street, G N Chetty Road, T Nagar , Chennai-600 017.

APPENDIX-IV-A [SEE PROVISION TO RULE 8(5) & 9 (1)] AUCTION NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES

NOTE: It is informed that "SHRIRAM CITY UNION FINANCE LIMITED" has been amalgamated with "SHRIRAM TRANSPORT FINANCE LIMITED" as per order of NCLT, Chennai. Subsequently the name of "SHRIRAM TRANSPORT FINANCE LIMITED" was changed as "SHRIRAM FINANCE LIMITED" with effect from 30.11.2022 vide Certificate of Incorporation pursuant to change of name dated 30-11-2022.

E-Auction Notice for Sale of Immovable Assets under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with provision to Rule 8 (6) of the Security Interest Enforcement Rules, 2002.

Notice is hereby given to public in general and in particular to the Borrower/s and Guarantor/s that the below described immovable properties mortgaged/ charged to the Shriram Finance Limited. The Physical possession of which have been taken by the Authorized Officer of Shriram Finance Limited (Earlier known as Shriram City Union Finance Limited) will be sold on "As is where is", "As is what is", and "Whatever there is" basis in e-auction on 21st February, 2024 between 11 AM to 1 PM for recovery of the balance due to the Shriram Finance Limited from the Borrower/s and Guarantor/s, as mentioned in the table, Details of the Borrower/s and Guarantor/s, amount due, short description of the immovable property and encumbrances known thereon, possession type, reserve price and earnest money deposit and increment are also given as:

Name of Borrowers/ Co-Borrowers/ Guarantors/Mortgagors	Date & Amount of 13(2) Demand Notice	Reserve Price (Rs.) & Bid Increment	Earnest Money Deposit Details (EMD) Details.	Date & Time of Auction	Contact Person and Inspection date
1. R G Aluminium Represented by its Proprietor Mr. Gopikrishnan 191, SYDENHAMS Road, Choolai, Chennai, Tamil Nadu - 600112 (Borrower)	Date: 16-12-2021	INR 1,91,47,500 (One Crore Ninety One Lakhs Forty Seven Thousand and Five Hundred Only) Rs. Rs. 1,79,98,544/- (Rupees One Crore Seventy Nine Lakhs Ninety Eight Thousand and Five Hundred and Forty Four Only) as on 7th December, 2021	EMD amount to be deposited by way of RTGS/ NEFT to the account details mentioned herein below in favour of Shriram Finance Limited BANK NAME- AXIS BANK LIMITED B R A N C H - D R . RADHAKRISHNAN SALAI, MYLAPORE, CHENNAI BANK ACCOUNT NO- Current Account No . 006010200067449 I F S C O D E - UTIB0000006	21st Feb. 2024 Time: 11.00 a.m. to 01.00 P.M.	Mr.JeevaRathnam R +919841568770 Mr.S Mathew Arun +919940986638 Mr Debijoti Roy +91 98474 02021 Property Inspection Date: - 09th February, 2024 Time 11.00 a.m. to 04.0

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்தில் ரூ.14.30 கோடியில் புதிய காவல் நிலையம் கட்டும் பணி: அமைச்சர்கள் அன்பரசன், பி.கே.சேகர்பாபு அடிக்கல்

முடிச்சூறில் ரூ.28 கோடியில் 120 ஆம்னி பஸ்கள் நிறுத்த கட்டுமானப் பணிகள்

சென்னை, பிப்.5- மாவட்டம், கிளாம்பாக்கம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில்" ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.



வேலை வாக் கடந்த மாதம் 31-ந்தேதி அன்று டென்டர் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை, பிப்.5- மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை" முதலமைச்சர் கடந்த டிசம்பர் 30-ந்தேதி அன்று நிறுத்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் என்பது நினைவிருக்கலாம்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் ஒரு புதிய மெட்ரோ ரெயில் நிலையமும் வெகு விரைவில் அமையவுள்ளது. மேலும் இப்பேருந்து முனைய சென்னை மாநகர் போக்குவரத்து பேருந்து நுழைவாயிலில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் மகப்பி வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து விடும்.

மேலும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இப்பேருந்து முனையத்தில் தரமான மற்றும் சுகாதாரமான முறையில் மலவு விலை உணவகங்கள் வெகு விரைவில் திறக்கப்படும். குறிப்பாக, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய இப்பேருந்து முனையம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றமே பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை, பிப்.5- மாவட்டம், கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்காக ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு, 6 மாதங்களில் ரெயில் நிலையம் அமைக்கப்படும் என தேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இம்முனையத்தின் எதிர்ப்புறம் உள்ள ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாடும் மேம்பாட்டிற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இம்முனையத்தில் வெளியூர் பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர் பேருந்துகள் (MTC) நிற்ும் இடத்திற்கும் இடையில் பயணிகள் சுலபமாக செல்வதற்காக சாப்புவ தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் வசதியை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்காக ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு, 6 மாதங்களில் ரெயில் நிலையம் அமைக்கப்படும் என தேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இம்முனையத்தின் எதிர்ப்புறம் உள்ள ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாடும்

இவ்வாறு பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். (ஸ்கை வாக்) கடந்த மாதம் 31-ந்தேதி அன்று டென்டர் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் ஒரு புதிய மெட்ரோ ரெயில் நிலையமும் வெகு விரைவில் அமையவுள்ளது. மேலும் இப்பேருந்து முனைய சென்னை மாநகர் போக்குவரத்து பேருந்து நுழைவாயிலில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் மகப்பி வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து விடும்.

இவ்வாறு பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இவ்வாறு பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். (ஸ்கை வாக்) கடந்த மாதம் 31-ந்தேதி அன்று டென்டர் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

120 ஆம்னி பஸ்கள் நிறுத்தும்படி இப்பேருந்து முனையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள முடிச்சூறில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.27.98 கோடி மதிப்பீட்டில் 120 ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் 300 பணியாளர்களுக்கான தங்குமிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி மார்க் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தை மக்கள் முழுமையாக மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

கனிமொழி தலைமையிலான 11 பேர் அடங்கிய தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தூத்துக்குடியில் சுற்றுப்பயணத்தை துவக்கியது

சென்னை, பிப்.5- பொதுமக்களின் கருத்துக்களை கேட்க தூத்துக்குடியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணத்தை துவக்கி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் குறிப்பிடுத்துள்ள தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் தொகுதி பங்கிட்டு குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டது. இதில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. இந்த கூட்டத்தை தொடர்ந்து தேர்தல் அறிக்கை குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து, தரவுகளை சேகரித்து தேர்தல் அறிக்கையை தயார் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட

குழுவினர் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக தூத்துக்குடி தொகுதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளது. தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரி எதிரி உள்ள மாணிக்கம் மகாலில் இதற்கான கூட்டம் நடைபெற்றது. இதில் விருந்தினர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டது. தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், குழுவியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோரிடம் தி.மு.க. குழுவினர் கருத்துக்களை கேட்டனர். பலரிடம் அவர்களது கோரிக்கைகள் மணுக்கமாக எழுதி எழுதப்பட்டன. செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என

தி.மு.க. குழுவினர் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இன்று பிற்பகலில் ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது. நாளை கன்னியாகுமரியிலும், 7ம் தேதி மதுரையிலும், 8ம் தேதி தஞ்சாவூரிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 9ம் தேதி சேலத்திலும், 10ம் தேதி கோவையிலும் 11ம் தேதி திருப்பூரிலும் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. இறுதியில் 21, 22, 23ந்தேதிகளில் 3 நாட்கள் சென்னையில் முகாமிட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்துக்களை கேட்கிறார்கள். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையை இறுதி செய்யப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக வாழ்ப்புள்ளது.

சிபிஐயைக் கேள்வி கேட்க முடியும்: டெல்லி உயர்நீதிமன்றம் புதிய அதிரடி

டெல்லி, பிப். 05- சிபிஐ குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரம் கேட்டால், தர வேண்டும் என்ற, டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிபிஐ தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பரமணிய பிரசாத் அளித்துள்ள தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- சிபிஐ தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பரமணிய பிரசாத் அளித்துள்ள தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24, சிபிஐ போன்ற ஊவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கிறது. ஆனால், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை அந்த நிறுவனங்கள் வெளியிட வேண்டும் என்ற நாத்தகமையுடன் தான் அந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விலக்கு இல்லை "பிரிவு 24-ன் விதிமுறை, ஊழல் மற்றும் மனித உரிமை

மீறல்கள் தொடர்பான தகவல்களை விண்ணப்பதாரருக்குக் கிடைக்க அனுமதிக்கிறது. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்குகளில் அதைச் சேர்க்க முடியாது" என்றார். எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சிபிஐக்கு முழுமையாக விளக்க அளிக்கப்படவில்லை எனவும், ஊழல் மற்றும் உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை மக்கள் கேட்டால், அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சிபிஐ தொடர்பான விவரம் கேட்டு விண்ணப்பித்தாலும் குறிப்பிட்ட சில தகவல்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாக உள்ளது.

ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்துப் பணிகள்: கலெக்டர் அருணா துவக்கி வைத்தார்

ஊட்டி, பிப். 5- ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை கலெக்டர் மு.அருணா தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், உதகை அரசு ரோஜா பூங்கா, 1995ம் ஆண்டு உதகை மலர் காட்சியின் 100வது ஆண்டு நினைவாக துவங்கப்பட்டு கிறந்த முறையில் தோட்டக்கலை துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அரசு ரோஜா பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா இரகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுரவப்பட்டு, தற்போது 4,201 வரியரசு ரோஜா இரகங்களில் சுமார் 32,000 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.



கொண்ட பூங்காவாக திகழ்வதோடு நீலகிரி மாவட்டத்திற்கும், நமது மாநிலத்திற்கும் மற்றும் இந்தியா நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு கோடை பருவ காலத்தை முன்னிட்டு கவாத்து பணிகள் மேற்கொள்வதன் மூலம் கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏர்பல் மாதம் முதல் வாரத்திலிருந்தே ரோஜா மலர்கள் பூத்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். அப்போது அவருடைய 5 வயது மகனான ராஜூ ராம் குடாக்கி கொண்டிருந்த தண்ணீர் மீது கைகளை வைத்துள்ளார். இதையடுத்து, மின்சாரம் தாக்கி அந்த சிறுவன் தாக்கி வீசப்பட்டு சடு தண்ணீர் முழுவதும் சிறுவனின் உடலில் கொட்டியதில், 50 சதவீதத்திற்கும் மேலான காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு பதறிப் போன பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுவனை திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிறுவனுக்கு முதல்தவி அளிக்கப்பட்டது. அதன் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அபிரோல் பேகம் (உழவர் பயிற்சி நிலையம்), தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அனீதா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் (நடவுபொருள்) ஜெயந்தி பிரேம்குமார் உட்பட அரசாங்க அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பக்கெட் வாட்டர் ஷீட்டரில் கை வைத்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது: 50 சதவீத காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம், பிப். 05- மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராணா ரகுவான் குடும்பத்துடன் விசித்து வருகிறார். இந்நிலையில், குளிப்பதற்காக வீட்டில் வாட்டர் ஷீட்டர் மூலம் வானியில் தண்ணீர் குடாக்கி கொண்டிருந்தது.

அப்போது அவருடைய 5 வயது மகனான ராஜூ ராம் குடாக்கி கொண்டிருந்த தண்ணீர் மீது கைகளை வைத்துள்ளார். இதையடுத்து, மின்சாரம் தாக்கி அந்த சிறுவன் தாக்கி வீசப்பட்டு சடு தண்ணீர் முழுவதும் சிறுவனின் உடலில் கொட்டியதில், 50 சதவீதத்திற்கும் மேலான காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு பதறிப் போன பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுவனை திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிறுவனுக்கு முதல்தவி அளிக்கப்பட்டது. அதன் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பந்தம் ஸ்பின்னிங் மில்ஸ் விமிடெட்

பதிவு அலுவலகம்: மில் வளாகம், காமராஜ் நகர் காலனி, சேலம் 636 014
Phone 0427 2240790 Fax 0427 2240169 Website : www.sambandam.com
CIN : L17111T21973PCC00675 email : corporate@sambandam.com

டிசம்பர் 31, 2023ல் முடிந்த காலாண்டு/ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத (தனியான) நிதிநிலை முடிவுகள் சுருக்கம் (ரூ. லட்சத்தில்)

வ. எண்.	விவரங்கள்	முடிந்த 3 மாதங்கள்			முடிந்த ஒன்பது மாதங்கள்		முடிந்த ஆண்டு
		31.12.2023	30.09.2023	31.12.2022	31.12.2023	31.12.2022	31.03.2023
		தணிக்கை செய்யாதது			தணிக்கை செய்யாதது		தணிக்கை செய்தது
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	5,292.20	5,082.01	5,651.68	15,617.62	21,327.22	26,325.14
2	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசுதாரண அமிட்டங்கள் குறியிட்ட) (559.53) 37.66 (978.31) (976.98) (1,397.07) (1,509.81)						
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (559.53) 37.66 (978.31) (976.98) (1,397.07) (1,509.81)						
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (374.49) 31.89 (729.08) (654.72) (1,117.18) (1,177.97)						
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (374.49) 31.89 (721.97) (654.72) (1,095.85) (1,321.24)						
6	சம பங்கு மூலதனம்	427.55	427.55	427.55	427.55	427.55	427.55
7	இதர சமம்	-	-	-	-	-	9,564.29
8	ஒரு சம பங்குக்கான வருவாய் ரூ. 10/- (தொடர் செயல்பாடுகள்) அடிப்படையில் பாலமிடும்பு (ரூபாயில்) (8.78) 0.75 (17.10) (15.35) (26.20) (27.62)						

டிசம்பர் 31, 2023ல் முடிந்த காலாண்டு/ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத (ஒருங்கிணைந்தது) நிதிநிலை முடிவுகள் சுருக்கம் (ரூ. லட்சத்தில்)

வ. எண்.	விவரங்கள்	முடிந்த 3 மாதங்கள்			முடிந்த ஒன்பது மாதங்கள்		முடிந்த ஆண்டு
		31.12.2023	30.09.2023	31.12.2022	31.12.2023	31.12.2022	31.03.2023
		தணிக்கை செய்யாதது			தணிக்கை செய்யாதது		தணிக்கை செய்தது
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	5,292.20	5,082.01	5,651.68	15,617.62	21,327.22	26,325.14
2	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசுதாரண அமிட்டங்கள் குறியிட்ட) (559.53) 37.66 (978.31) (976.98) (1,397.07) (1,509.81)						
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (559.53) 37.66 (978.31) (976.98) (1,397.07) (1,509.81)						
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (373.84) 32.79 (727.68) (652.43) (1,112.25) (1,172.99)						
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (373.84) 32.79 (720.57) (652.43) (1,090.92) (1,316.26)						
6	சம பங்கு மூலதனம்	427.55	427.55	427.55	427.55	427.55	427.55
7	இதர சமம்	-	-	-	-	-	9,566.95
8	ஒரு சம பங்குக்கான வருவாய் ரூ. 10/- (தொடர் செயல்பாடுகள்) அடிப்படையில் பாலமிடும்பு (ரூபாயில்) (8.77) 0.77 (17.06) (15.30) (26.08) (27.51)						

குறிப்புகள்:
1. SEBI (பட்டியலிடலும் மற்றும் இடர வெளிமீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33-ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்ச்சுடுகளில் தக்கல் செய்யப்பட்டுள்ள தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது. தணிக்கை செய்யப்படாத வரையறுக்கப்பட்ட மதிப்பீட்டில் நிதி முடிவுகளின் அறிக்கையின் முழு வடிவம் கம்பெனின் இணையதளம் www.sambandam.com மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்ச்சுடு இணையதளம் www.bseindia.comல் உள்ளது.

குழுவினர் சார்பாக S. தேவராஜன் சேர்மன் மற்றும் திரவரக இயக்குனர்

ஆர்க்கியன் கெமிகல்ஸ் லிமிடெட்

CIN: L24298TN2009PLC07270
பதிவு அலுவலகம்: எண். 2, வடக்கு கிரீன்லட் ரோடு, தி. நகர், சென்னை 600 017
31 டிசம்பர், 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் அறிக்கை (ரூ. லட்சத்தில்)

வ. எண்.	விவரங்கள்	தனிப்பயணம்			ஒருங்கிணைந்து									
		டிசம்பர் 31, 2023-ல் முடிந்த காலாண்டு தணிக்கை யாகிறது	செப்டம்பர் 30, 2023-ல் முடிந்த காலாண்டு தணிக்கை யாகிறது	டிசம்பர் 31, 2022-ல் முடிந்த காலாண்டு தணிக்கை யாகிறது	டிசம்பர் 31, 2022-ல் முடிந்த காலாண்டு தணிக்கை யாகிறது	மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு தணிக்கை யாகிறது	டிசம்பர் 31, 2023-ல் முடிந்த காலாண்டு தணிக்கை யாகிறது	டிசம்பர் 31, 2022-ல் முடிந்த காலாண்டு தணிக்கை யாகிறது	மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு தணிக்கை யாகிறது					
1	செயல்பாடுகளிலிருந்து மொத்த வருவாய்	42,272.14	30,204.36	37,258.70	107,906.29	109,429.09	148,524.48	42,186.54	30,165.65	37,239.65	107,754.52	109,363.10	148,433.72	
2	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசுதாரண அமிட்டங்கள் குறியிட்ட) (வரி) 13,593.28	8,771.18	13,145.09	34,906.91	33,068.92	51,307.87	13,512.58	8,729.38	13,117.94	34,746.42	32,965.82	51,167.60		
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசுதாரண அமிட்டங்கள் குறியிட்ட) (வரி) 13,593.28	8,771.18	13,145.09	34,906.91	33,068.92	51,307.87	13,512.58	8,729.38	13,117.94	34,746.42	32,965.82	51,167.60		
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசுதாரண அமிட்டங்கள் குறியிட்ட) (வரி) 10,219.12	6,634.69	9,828.48	26,270.90	24,683.32	38,365.38	10,152.79	6,600.06	9,806.07	26,138.47	24,604.97	38,255.92		
5	காலத்திற்கான மொத்த விரிவான வருவாய் (காலத்திற்கான லாபம்/நஷ்டம்) (வரி) 10,219.12	6,634.69	9,828.48	26,270.90	24,683.32	38,365.38	10,152.79	6,600.06	9,806.07	26,138.47	24,604.97	38,255.92		
6	காலத்திற்கான மொத்த விரிவான வருவாய் (காலத்திற்கான லாபம்/நஷ்டம்) (வரி) 10,219.12	6,634.69	9,828.48	26,270.90	24,683.32	38,365.38	10,152.79	6,600.06	9,806.07	26,138.47	24,604.97	38,255.92		
7	செயல்பாட்டு சம பங்கு மூலதனம் (முன்பிடம், ஒயிட்-பேசு கு-2)	2,467.94	2,461.06	2,461.06	2,461.06	2,461.06	2,461.06	2,461.06	2,461.06	2,467.94	2,461.06	2,461.06	2,461.06	
8	இதர சமம்	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	
9	ஒரு பங்குக்கான வருவாய் ரூ. 10/- (தொடர் செயல்பாடுகள்) அடிப்படையில் பாலமிடும்பு (ரூபாயில்) 8.30 5.39 8.77 21.34 23.24 34.76 8.24 5.36 8.75 21.23 23.16 34.66	8.30 5.39 8.77 21.34 23.24 34.76 8.24 5.36 8.75 21.23 23.16 34.66												

குறிப்புகள்:
1) டிசம்பர் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான ஒழுங்கிணைந்த மற்றும் தனிப்பயண நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவால் மதிப்பீட்டில் செய்யப்பட்டு, 03 பிப்ரவரி 2024 அன்று நடைபெற்ற அந்தந்த கூட்டங்களில் இயக்குனர்கள் குழுவால் ஆய்விக்கப்பட்டது.
2) SEB (பட்டியலிடலும் மற்றும் வெளிமீடு தேவைகள்) விதிகள் 2015 திருத்தப்பட்டு, விதி 33-ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்ச்சுடுகளில் தக்கல் செய்யப்பட்டுள்ள டிசம்பர் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகள் அறிக்கையின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
3) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
4) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
5) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
6) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
7) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
8) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
9) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
10) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
11) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
12) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
13) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
14) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.
15) மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரங்களை வழங்கும் கருக்கூலாக மேற்கண்டவை உள்ளது.